

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

கொடபொல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களின் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவுகளின் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, கொடபொல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள்,

பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடின்படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு				சபையின் கருத்துரை		பரிந்துரை	
(அ)	உள்ளூராட்சி சேவை ஓய்வூதிய பங்களிப்பு சேவை நிலையத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 4.54 மில்லியன் தொகை கடன் கொடுத்தோரின் கீழ் காட்டப்பட்டிருக்கவில்லை.	2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்குரிய செலுத்த வேண்டிய தொகை செலுத்தி முடிந்துள்ளதெனவும், 2022 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு செலுத்த வேண்டிய ரூபா 4.53 மில்லியன் தொகை 2025 ஆண்டு கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்யப்படும் என.		சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.			
(ஆ)	கூட்டுப் பெறுமதி ரூபா 304,122 தொகைகான 46 நுகர்வு விடயங்கள், இயந்திரங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.		நடைமுறை சொத்துக்கள் மற்றும் நிலையான சொத்துக்கள் சரியாக இனங்கண்டு கணக்கீடு செய்ய வேண்டும்.			

(இ)	04 நிர்மாண வேலைக்குரிய செலுத்த வேண்டிய கூட்டுப் பெறுமதி ரூபா 640,779 தொகை குறைவாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.	சரியாக கணக்கீடு செய்தல் மேற்கொள்ள வேண்டும்.
(ஈ)	மீளாய்வாண்டில் ரூபா 106,835 இற்கான நன்கொடையாக கிடைத்திருந்த புத்தகங்களின் பெறுமதி நூலகப் புத்தகக் கணக்கில் மற்றும் நன்கொடைக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.	2025 ஆண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.	நன்கொடையாக கிடைத்துள்ள புத்தகங்களின் சரியான பெறுமதியை கணக்கீடு செய்ய வேண்டும்.
(உ)	சபைக்குச் சொந்தமான 26 காணிகள் மற்றும் கட்டடங்களின் பெறுமதியை பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்திருக்கவில்லை.	குறிப்பிட்ட காணிகளின் உரிமையை உறுதிப்படுத்திய பின்னர் காணி மற்றும் கட்டிடக் கணக்கில் பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்யப்படும் என.	சபைக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்களை இனங்கண்டு பெறுமதி மதிப்பீடு செய்து கணக்கீடு செய்ய வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நாளதுவரையாக்கப்பட்ட நிலையான சொத்துப் பதிவேடு, விரிவான அட்டவணைகள் மீதிகளை உறுதிப்படுத்தல்கள் மற்றும் வரிப் பதிவேடுகள் சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுதொகை ரூபா 54.73 மில்லியனிற்கான 05 கணக்கு விடயங்கள் கணக்காய்வின் போது திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியாதிருந்தது.	அவதானிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என.	நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள கணக்கு மீதிகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த மீண்டுவரும் வருமானம் ரூபா 13.87 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேர்மாறாக முன்னைய ஆண்டின் மீண்டுவரும் வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவு ரூபா 1.36 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024

2023

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரி மற்றும் வரி	2,562,000	2,876,798	2,647,287	1,311,547	2,014,000	2,653,246	2,616,855	1,082,036
(ii) வாடகை	13,996,000	11,950,165	11,721,203	1,219,691	13,617,000	8,685,888	8,962,047	990,729
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,811,000	2,650,154	2,650,154	-	2,112,000	1,484,769	1,484,769	-
(iv) ஏனைய வருமானங்கள்	14,330,000	13,710,575	13,223,131	2,394,326	16,200,000	13,627,853	14,112,794	1,906,882
	32,699,000	31,187,692	30,241,775	4,925,564	33,943,000	26,451,756	27,176,465	3,979,647

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) வீதவரியும் வரியும்		
(i) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு 85 வீதவரி அலகுகள் தொடர்பாக ரூபா 66,430 இற்கான மீதியொன்று நிலுவையாக காணப்பட்டது.	இணங்குகின்றேன் என.	நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ii) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு ரூபா 58,475 இற்கான நிலுவை ஏக்கர் வரி மீதியொன்று காணப்பட்டது.	இணங்குகின்றேன் என.	நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(iii) மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு ரூபா 767,510 இற்கான நிலுவை வியாபார வரி மீதியொன்று காணப்பட்டது.	இணங்குகின்றேன் என.	நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(iv) ரூபா 419,132 தொகைக்கான நிலுவை கழியாட்ட வரி வருமானம் மீளாய்வாண்டின் போது அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	இணங்குகின்றேன் என.	நிலுவை வருமானத்தை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(v) ரூபா 2.39 மில்லியன் இணங்குகின்றேன் என.
தொகைக்கான பெற வேண்டிய
நீர்க் கட்டணம் மீளாய்வாண்டின்
போது அறவீடு
செய்திருக்கவில்லை.

நிலுவை வருமானத்தை
விரைவாக அறவீடு
செய்வதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

(ஆ) வாடகை

(i) மீளாய்வாண்டு இறுதியில் இணங்குகின்றேன் என.
உள்ளவாறு ரூபா 1.21
மில்லியனிற்கான வாடகை
அறவீடு செய்யப்பட வேண்டிக்
காணப்பட்டது.

நிலுவை வருமானத்தை
விரைவாக அறவீடு
செய்வதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

(ii) சபைக்குச் சொந்தமான 11 இணங்குகின்றேன் என.
கடையறைகளில் இருந்து பெற
வேண்டிய கடை வாடகை ரூபா
185,511 தொகையினை அறவீடு
செய்வதற்கு பிரதேச சபைச்
சட்டத்தின் பிரிவு 159(1) இன் படி
செயற்பட்டிருக்கவில்லை.

சட்டத்தின் பிரிவு 159(1)
இன் படி நடவடிக்கை
எடுத்து நிலுவை
வருமானம் விரைவாக
அறவீடு செய்யப்பட
வேண்டும்.

(iii) நிலுவை சந்தை மீன் இணங்குகின்றேன் என.
பலகையொன்றிலிருந்து 03
வருடங்களுக்கு மிகையான
காலம் முதல் நிலுவையாக
காணப்படுகின்ற ரூபா 517,111
இற்கான வாடகை
மீளாய்வாண்டின் போது அறவீடு
செய்திருக்கவில்லை.

நிலுவை வருமானத்தை
விரைவாக அறவீடு
செய்வதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

(இ) ஏனைய வருமானங்கள்

மீளாய்வாண்டு இறுதித் திகதியில் இணங்குகின்றேன் என.
உள்ளவாறு மாகாண சபை பிரதான
செயலாளரிடம் மற்றும் ஏனைய
அதிகாரிகளிடம் பெற வேண்டிக்
காணப்பட்ட நீதிமன்றத் தண்டப்பணம்
மற்றும் முத்திரைக் கட்டணம்
முறையே ரூபா 1.67 மில்லியன்
தொகை மற்றும் ரூபா 15.09
மில்லியன் தொகை அறவிடப்பட
வேண்டிக் காணப்படுகின்றது.

நிலுவை வருமானத்தை
விரைவாக அறவீடு
செய்வதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தின் மூலம் சாட்டப்பட்டுள்ள கருமங்கள் நிறைவேற்றாதல்

பிரதேச சபை அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் பொது மக்கள் சுகாதாரம், பொதுப்
பயன்பாட்டு சேவைகள் மற்றும் பகிரங்க பொது வழிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்துதல்
மற்றும் நிருவகித்தல் பொது மக்களின் சுகபோகம், வசதி மற்றும் நலன்புரி ஆகிய சபையினால்
நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை நிறைவேற்றாதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள்
கீழே காண்பிக்கப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு**சபையின் கருத்துரை****பரிந்துரை**

1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 126 இன் பிரகாரம் சபைக்குச் சொந்தமான கேட்போர் கூடத்தை வாடகைக்கு கொடுத்தல் மற்றும் ஒரு பொழுதுபோக்குப் பிரதேசம் (பெட்னா புருஸ்கல்) இடங்களிலிருந்து வருமானம் அறவீடு செய்வதற்காக துணை விதிகள் ஆக்குவதற்கு மீளாய்வாண்டு இறுதியளவிலும் சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சபையினால் தயாரிக்கப்பட்ட துணை விதிகளின் வரைவுகள் 2025 மே 05 திகதி கடிதத்தின் மூலம் குறைபாடுகளை சரி செய்வதற்காக உள்ளூராட்சி உதவி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது என.

பிரதேச சபைச் சட்டத்தின் பிரகாரம் துணை விதிகள் ஆக்கப்பட்டு வருமானம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 இனங்காணப்பட்ட நடடங்கள்**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு அரையாண்டுகள் தோறும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பங்களிப்புத் தொகை அறிக்கை சரியாக மற்றும் முழுமையாக குறிப்பிட்ட தினத்தில் அல்லது அதற்கு முன்னர் நிதியத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்காமையால், கூட்டுத்தொகை ரூபா 110,771 தொகை மிகை விதிப்பு என சபை நிதியத்தில் இருந்து செலுத்தப்பட்டிருந்தது.

விடயக் கடமைகளை நிறைவேற்றிய விடய உத்தியோகத்தர் யார் என உறுதிப்படுத்தி மிகை விதிப்பாக செலுத்திய தொகையை அவரிடம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.

உரிய விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களின் கவனயினத்தின் காரணமாக சபை நிதியத்திற்கு ஏற்பட்டிருந்த நடடத்தை பொறுப்பான உத்தியோகத்தர்களிடம் அறவீடு செய்யப்பட வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்**கணக்காய்வு அவதானிப்பு****சபையின் கருத்துரை****பரிந்துரை**

கணிப்பீட்டு சபை அறிக்கையின் படி 37 வகையான பண்டங்களைச் சேர்ந்த 455 பண்ட அலகுகள் பௌதீக ரீதியாக காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த குறைவான பண்டங்களின் பெறுமதியை பொறுப்பான தரப்பினரிடம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

குறைவான பண்டங்கள் தொடர்பாக எதிர் காலத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டிய தரப்பினரிடம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.

குறைவான பண்டங்களின் பெறுமதி பொறுப்புச் செல்ல வேண்டி விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.

3.4 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
ஆளணித் திட்டத்தின் படி மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு சபையின் 19 பதவிகள் மிகையாக காணப்பட்டது.	ஆரம்ப மட்டத்தில் மிகை பதவிகள் தொடர்பாக கவனம் செலுத்த முடியாது என முகாமைத்துவச் சேவைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்ததெனவும், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை அங்கீகரித்துக்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது என.	சபையின் பதவியணியின் தேவைப்பாடு தொடர்பாக மீளாய்வு செய்து அதன்படி பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4 கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் அடங்கியுள்ள கூட்டுத்தொகை ரூபா 9 மில்லியனிற்கான 05 செயற்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.	இணங்குகின்றேன்.	வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்திற்கு செய்முறை சாத்தியமாக செயற்படுத்தக்கூடிய செயற்திட்டங்கள் உட்படுத்தப்பட வேண்டியதுடன், செயல் நடவடிக்கைத் திட்டத்தை திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தால், திருத்தங்கள் மேற்கொண்டு அங்கீகரித்துக்கொள்ள வேண்டும்.